சொல்ல முடியும், என்று சொல்வார்கள் அந்தக் கோயிலைப் புனரமைத்து, தெய்வ வழிபாட்டிற்கு வழிவகை செய்யுமாறு மாண்புமிகு அமைச்சர் அவர்களை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் வாயிலாகக் கேட்டுக்கொள்கிறேன்.

(அஊ) காட்டுமன்னார்கோவில் தொகுதி, கருப்பூர்–தில்லைநாயகபுரம் சாலையைச் சீரமைத்தல்

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு உறுப்பினர் திரு. என். முருகுமாறன் அவர்கள்.*

திரு. என். முருகுமாறன்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, வீரம், தீரம், தியாகம் என்று மூன்று முழக்கங்களை இந்த மாமன்றத்தில் நிலைக்கச் செய்த எங்கள் மண்ணின் மைந்தர் பெரியவர் திரு. எஸ்.எஸ். இராமசாமி படையாட்சியார் அவர்களுடைய திருவுருவப் படத்தை தங்கள் தலைமையின்கீழ் இங்கே திறந்து வைத்த தங்களுக்கும், சொல்லிய சொல்லை நிறைவேற்றிக் காட்டிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் எடப்பாடியார் அவர்களுக்கும், மாண்புமிகு துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ். அவர்களுக்கும், பேரவைச் செயலாளர் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை எங்கள் மாவட்ட மக்களின் சார்பாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.*

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு உறுப்பினர் திரு. என். முருகுமாறன், உரையை முடியுங்கள்.*

திரு. என். முருகுமாறன்: *கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் தொகுதியில் குமராட்சி ஒன்றியத்திலே அமையப்பெற்றிருக்கிற கொள்ளிட கரை சாலை கருப்பூரிலிருந்து தில்லைநாயகபுரம் வரையிலான சாலை பழுதடைந்திருக்கிறது. அந்தச் சாலை ஊரக வளர்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மாண்புமிகு உள்ளாட்சித் துறை அமைச்சர் அவர்கள், அதிலே சிறப்புக் கவனம் செலுத்தி, அந்தச் சாலையைச் சீரமைத்துத் தருமாறு மாண்புமிகு உள்ளாட்சித் துறை அமைச்சர் அவர்களின் கவனத்தை ஈர்த்து அமர்கிறேன்.*

(அஎ) வந்தவாசி பொது மருத்துவமனை, சி.டி. ஸ்கேன் மற்றும் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வசதிகள் ஏற்படுத்துதல்

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு உறுப்பினர் திரு. எஸ். அம்பேத்குமார் அவர்கள்.*